2014 ஜூலை 17]

171—

சிற்றுந்து வசதி

*43751—திரு. எம்.கே. செல்வராஜு:

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

சேலத்தில் புதிய சிற்றுந்துகள் இயக்க அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. வி. செந்தில்பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம் சார்பாக, சேலத்தில் 212 நகரப் பேருந்துகள்மூலம் 3,452 நடைகளும், 94 தனியார் பேருந்துகள்மூலம் 1,692 நடைகளும் மற்றும் 12 தனியார் சிற்றுந்துகள்மூலம் 240 நடைகளும், சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்துச் சாலைகளிலும் ஷேர் ஆட்டோக்களும் இயங்கி வருகின்றன.

அரசுப் பேருந்துகளில் பயணிகள் அடர்வு சராசரியாக 47.83 சதவீதமே உள்ளது. எனவே, மேற்காணும் பேருந்து வசதியே சேலம் பகுதி மக்களுடைய போக்குவரத்துத் தேவையினை நிறைவு செய்திடும் வகையில் உள்ளதால், சேலத்தில் புதிய சிற்றுந்துகள் இயக்கிடும் தேவை எழவில்லை என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. எம்.கே. செல்வராஜு அவர்கள்.

திரு. எம்.கே. செல்வராஜு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அம்மா அவர்களை வணங்குகிறேன். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இத்தாலி காங்கிரஸ் பூஜ்ஜியம், தி.மு.க.வும் பூஜ்ஜியம், மொத்தமாக முடிந்தது தே.மு.தி.க. சகல இடம் யாதிலும் சமத்துவத் தாயின் சாதனைகளே வென்றது. (மேசையைத் தட்டும் ஒலி) ஒப்பில்லா தாயின் மூன்றாண்டு சாதனை, 37 இடங்களோடு, ஆலந்தூரிலும் அமோக வெற்றியைக் கண்டது.

மாண்புமிகு அம்மா அவர்கள் வழி நடத்தும் கழகமே இந்திய அரசியலின் மூன்றாம் பெரும் சக்தியாய் முடிசூட்டிக்கொண்டது. (மேசையைத் தட்டும் ஒலி) இலை ஆளும் மண்ணில் அலை எங்கும் இல்லை என்பதை அன்னைத் தமிழ் மண் அகிலத்திற்கே சொன்னது. 44 சதவிகிதம் வாக்குகள் நாட்டுக்கே சொன்னது. முறைசெய்து காக்கும் முன்னவர் எங்கள் முதல்வர் அம்மா, ஏணியின் தயவின்றி, எக்கட்சியின் கூட்டுமின்றி, மான் தொட்ட வல்லமையின் வடிவம் என்பதை வாஞ்சமிகு தமிழகமோ வரலாற்றுக்கும் சொன்னது, 'செய்வீர்களா' எனக் கேட்டது மகராசி மாண்புமிகு அம்மா அவர்களின் குரல், 'செய்வோம் அம்மா' என்றது மக்கள் திரள், செங்கோட்டை அரசியலையும் அசைக்கும் எங்கள் சிங்கமிகு தாயின் விரல், மாண்புமிகு அம்மா அவர்களை வணங்குகிறேன்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சேவையை மேலும் வலுப்படுத்தும்வகையில், சென்னை மாநகர மக்களின் போக்குவரத்துத் தேவையை நிறைவு செய்யும்வகையில் 50 புதிய சிற்றுந்துகள் துவக்கி வைத்ததைப்போல, போக்குவரத்து இணைப்பில்லாப் பகுதிகளில் உள்ள சேலம் மாநகர மக்களுக்காகப் போக்குவரத்துத் தேவையை நிறைவு செய்யும்வகையில், புதிய சிற்றுந்துகளின் சேவையைத் துவக்கி வைக்க மாண்புமிகு அம்மா அவர்களின் கவனத்திற்கு மீண்டும் கொண்டுசென்று, அதை நிறைவேற்றிக் கொடுக்குமாறு மாண்புமிகு அமைச்சர் அவர்களை அன்புடன் கேட்டு விடைபெறுகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. வி. செந்தில்பாலாஜி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சென்னை மாநகரில் 50 சிற்றுந்துகள் இயக்கப்படுவதாகச் சொன்னார், அது தவறு. சென்னை மாநகரப் பகுதிகளில் பெரிய பேருந்துகள் செல்ல இயலாத பகுதிகளில் மக்கள் எளிதாகத் தங்களுடைய பயணங்களை மேற்கொள்வதற்காக தமிழக அரசின் வரலாற்றில் முதல் முறையாக மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 100 சிற்றுந்துகளின் சேவையை (மேசையைத் தட்டும் ஒலி) இரண்டு நிகழ்ச்சிகளில் தங்களுடைய திருக்கரங்களால் தொடங்கி வைத்துள்ளார்கள். அந்த 100 சிற்றுந்துகளில் கடந்த 15 ஆம் தேதி வரை பயணம் செய்த பயணிகளுடைய எண்ணிக்கை 1,58,88,532 பேர். இந்த 100 சிற்றுந்துகளில் மட்டும் பயணம்

2014 ஜூலை 17]

செய்துள்ளனர். அதன்மூலம் ரூ.11,36,65,404 ரூபாய் அரசு வருவாய் ஈட்டியுள்ளது. சென்னை மாநகரில் பெரிய பேருந்துகளில் சராசரியாக ஒரு பேருந்தில் ஒரு நாளைக்கு 1,002 பேர் பயணம் செய்கின்றனர்.

முற்பகல் 10–40

மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களுடைய சிந்தனையில் உதித்தது இந்த சிற்றுந்துத் திட்டம். ஒரு சிற்றுந்தில் ஒரு நாள் பயணம் செய்யும் பயணிகளின் அடர்வு, அதாவது பயணிகளின் சராசரி எண்ணிக்கை 775 ஆகும். இது, ஒருநாள், ஒரு சிற்றுந்தில் மட்டும் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை ஆகும். மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க 'சிற்றுந்துத் திட்டம்' சென்னை மாநகர மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி) மக்களுக்குப் பயனுள்ள, மக்களுடைய தேவைகளை நிறைவு செய்யக்கூடிய திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் வழங்கியிருக்கிறார்கள்.

சேலம் மாநகரைப் பொறுத்தவரை, தேவையான பேருந்துகள் அங்கு இயக்கப்படுகின்றன. சேலம் மாநகராட்சியில் 212 நகரப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகின்றன. அந்த 212 பேருந்துகள்மூலம் 3,452 நடைகள் இயக்கப்படுகின்றன. மேலும், 94 தனியார் பேருந்துகள்மூலம் 1,692 நடைகள் இயக்கப்படுகின்றன. சேலம் மாநகர மக்களுக்குத் தேவையான பேருந்து வசதிகள் இருக்கின்றன. எனவே, சேலம் மாவட்டத்தில் சிற்றுந்துகள் இயக்குவதற்கான வினா எழவில்லை என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. எம்.கே. செல்வராஜு அவர்கள்.

திரு. எம்.கே. செல்வராஜு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சேலம் மாநகரத்திற்குத் தேவையான சிற்றுந்து வசதிகள் வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கனிவான பார்வைக்கு மீண்டும் எடுத்துச் சென்று, வாய்ப்புகள் இருக்குமேயானால் நிறைவேற்றித்தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

[2014 ஜூலை 17

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. வி. செந்தில்பாலாஜி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சேலம் மாவட்டத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் வாயிலாக ஏற்கெனவே இயக்கப்படும் 212 பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் சராசரியாக 47.83% பயணிகள் மட்டுமே பயணம் செய்கிறார்கள் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். எனினும், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றபோது மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய கோரிக்கை மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 172, மாண்புமிகு உறுப்பினர் திரு. என். முருகுமாறன், மாண்புமிகு பால் வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள்.*

172—

ஆவின் பாலகம்

***35146—திரு. என். முருகுமாறன்:**

மாண்புமிகு பால் வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) காட்டுமன்னார்கோவில் தொகுதி, காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகம் அமைக்க அரசு முன்வருமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. வி. மூர்த்தி, பால் வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*